



Bishop George Rajendran SDB
Diocese of Thuckalay

Mobile: +919443281100
Email: bpgeorgerajendran@gmail.com

BISHOP'S HOUSE
P.B. No. 12, Thuckalay P.O.
Kanyakumari District
Tamilnadu – 629175, India
Phone: +91-4651-250633
Diocese Email: thuckalaydiocese@yahoo.com

Pastoral Letter No/GR/34/2018

08 February 2018

ஆயர் திருமுகம்

ஈசோ மெசியாவில் அன்பிற்குரிய அருட்தந்தையரே!

அருட்சகோதரிகளே! மற்றும் அன்பு இறைமக்களே!

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவராம் ஈசோ மெசியாவிடமிருந்தும்
அமைதியும், அருளும் உரித்தாகுக!

நமது திருவழிபாட்டு மரபுக்கேற்ப, நெற்றியில் சாம்பல் பூசி (விபூதி திருநாள்), பிப்ரவரி 12, 2018 அன்று ஐம்பது நாள் நோன்பு தொடங்கினோம். புனிதப்படுத்தும் இத்தவக்காலமானது, ஜெபம், தவம், பரிகாரம், உண்ணாநோன்பு மற்றும் பிறரன்பு புரிவதற்கான உகந்த காலம். இத்தவக்காலத்தை மிகுந்த ஆர்வத்துடன் கடைப்பிடிப்போம். நம் ஆண்டவராகிய ஈசோ மெசியாவின், பாஸ்கா மறைபொருள்களான பாடுகள், சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றை பயன்மிக்க முறையில் கொண்டாடுவோம். நமது முன்னோர்களின் மாதிரியை ஏற்று, இத்தவக்காலத்தை மனமாற்றத்திற்கான தருணமாகக் கண்டு ஈடுபாட்டுடன் நாம் அனுசரிப்போம். பாவங்களைக் குறித்து மனஸ்தாபப்படுவோம். தூய ஆவியால் புதுப்பிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளாக வாழ்வோம். மேற்குறிப்பிட்ட யாவற்றையும் திருத்தந்தை தமது தவக்காலச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்ப்பு திருநாளுக்கான தயாரிப்பின் வழியாக, “தமது அருளைப் பொழிந்து, ஒவ்வொரு வருடமும் நோன்பின் காலத்தை, மனமாற்றத்திற்கான காலமாக கடவுள் தந்துள்ளார்” எனத் திருத்தந்தை எடுத்துரைக்கிறார். திருத்தந்தையை பொறுத்தவரை, தவக்காலமானது, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் முழுமனதுடன் கடவுளின் முன்னிலையில் நாம் சமர்ப்பிப்பதற்கான காலமாக இருக்கிறது என வலியுறுத்துகிறார்.

ஜெபம் செய்தல், தானம் செய்தல், உண்ணா நோன்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை திருத்தந்தை அறிவுறுத்துகிறார். ஜெபத்தில் நம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் போது, நமது மனதில் இருக்கும் பொய்கள், தம்மைத் தாமே வஞ்சித்துக் கொள்ளும் தன்மை ஆகியவற்றிலிருந்து வெளிவந்து கடவுளில் ஆறுதல் அடைய இயலும். கடவுளே நம் தந்தை, அவரிலே வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

தானம் செய்வதின் மூலம் நாம் நம்மை பேராசையிலிருந்து விடுவித்துக், நமது அயலாரை சகோதரர் சகோதரிகளாக பாவித்துக் கொள்ள இயலும் என்கிறார் திருத்தந்தை. நமக்குக் கிடைப்பவை அனைத்தும் நமக்கு மட்டுமே உரியது அல்ல. தானம் செய்தல் நமது வாழ்வின் வாழ்க்கை முறையாக மாற வேண்டுமென திருத்தந்தை விரும்புகிறார். திருத்தூதர்கள், தொடக்கத்திருச்சபையில் தங்களது உடைமைகளைப் பகிர்ந்து நம்பிக்கைக் சமூகத்தை உருவாக்கினார்கள். அம்முறை தொடக்கத்திருச்சபையின் இயல்பாகவும் மாறிற்று.

தூய பவுல் கொரிந்தியர்களிடம், “நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே” (1 கொரி 15:2) என்று கூறுகிறார். தவக்காலத்திற்கு ஏற்றச் செய்தியாக இது அமைந்துள்ளது. நோன்பு காலத்தில் சேமித்த பணத்தை தேவையில் இருக்கும் ஆலய வளர்ச்சிக்காகவும், தேவையில் இருக்கும் மக்களுக்களின் நலனுக்காகவும் கொடுத்து உதவுதல் உகந்தது. தானம் செய்யும் பொழுது, கடவுளின் பராமரிப்பு ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் கிடைக்கும். மேலும் திருத்தந்தை கூறுகிறார், “இன்று என் மூலம் கடவுள் யாருக்காவது உதவினால், நாளை அவர் என் தேவைகளை பூர்த்தி செய்யமாட்டாரா? கடவுளை விட தாராள மனதுடன் கொடுப்பவர் யாருமில்லை”.

உண்ணா நோன்பு, வன்முறையின் எண்ணங்களை பலவீனப்படுத்தி, நம் வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. ஆதரவற்றோர் யாரென்றும், பட்டினியை சகித்துக் கொள்ளுதல் என்னவென்றும் உண்ணாநோன்பு நமக்குக் கற்பிக்கிறது. உண்ணா நோன்பு நம்மை விழித்தெழுச் செய்கிறது. கடவுளிடமும் அயலாரிடமும் ஒற்றுமையாக இருக்கச்

செய்கிறது. உண்ணா நோன்பு நமக்குப் புத்துயிர் அளித்து கடவுளுக்குக் கீழ்ப்படியச் செய்கிறது. கடவுள் ஒருவராலேயே நம் தீராப் பசியை திருப்திப் படுத்த இயலும்.

திருச்சபை உறுப்பினர்கள் அனைவரும் நோன்பின் காலத்தில், தானத்தில் நிலைத்து, செபத்திலும் உண்ணாநோன்பிலும் ஈடுபட்டு, உற்சாகத்தோடு செலவிட திருத்தந்தை வேண்டுகோள் விடுக்கிறார். இத்தவக்காலத்தில், ஒருநாள் முழுமையாக கடவுளுக்கு அர்ப்பணிக்க அவர் வேண்டுகோள் வைக்கிறார். கடந்த வருடத்தைப் போன்று இவ்வாண்டும் நோன்பு காலத்தில் 24 மணிநேர செப முயற்சியில் பங்கேற்க அவர் அழைக்கிறார். அந்நாளில், நற்கருணை ஆண்டவரின் சன்னிதியில் செலவிட்டு, ஒப்புரவு அருட்சாதனம் ஏற்க அழைக்கிறார். இம்முயற்சியானது, இவ்வருடம் மார்ச் 9, 2018 வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 10, சனிக்கிழமை வரைக்கும் நடைப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, திருத்தந்தையின் இப்பரிந்துரையை கவனத்தில் கொள்ள உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்வை விசுவாசிகளுக்கு பயன்மிக்க முறையில் அமைய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள அருட்தந்தையர்களையும் அருட்சகோதரிகளையும் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு பக்த இயக்கங்களுக்கும் கால அட்டவணை போட்டு நேரம் ஒதுக்கி, ஒப்புரவு திருவருட்சாதனம் பெற வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

உங்களுடைய விசுவாசத்தை மெருகூட்ட சில சிந்தனைகளை முன்வைக்கிறேன்.

1. தனிப்பட்ட செபவாழ்வு அனைவருக்கும் மிக அவசியம். “நீங்கள் சோதனைக்குட்படாதிருக்க விழித்திருந்து வேண்டுகங்கள்” என்ற ஆண்டவரின் வார்த்தையைக் நினைவில் கொள்வோம்.
2. திருவிவிலியத்தை தியானபூர்வம் அன்றாடம் வாசிப்போம்.
3. குடும்ப செபத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டும். கூடி செபிக்கும் குடும்பம் கூடி வாழும்.
4. அன்றாடத் திருப்பலியை வழக்கமெனக் கொள்வோம்.
5. நோன்பு காலத்தில் உணவு பழக்கங்களை மாற்றி அமைக்க மறக்க வேண்டாம்.
6. வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதையில் பங்கேற்போம். ஒருசந்தி அனுசரிப்போம்.
7. மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கங்களை விட்டொழிப்போம்.
8. சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியை சற்று விலக்கி வைப்போம்.


9. தவக்கால தியானத்தை ஆலயங்களில் ஏற்பாடு செய்வோம்.

10. பழிவாங்கும் மற்றும் வெறுப்புக் காட்டும் குடும்பத்தாரோடும் தனிநபர்களோடும் சமரசம் ஆவோம்.

இந்நோன்பு காலத்தில், விபூதி திங்கள் மற்றும் புனித வெள்ளி ஆகிய நாட்களில் ஒருசந்தி இருக்க நினைவு படுத்துகிறேன். இந்த 50 நாட்களில் இறைச்சி மற்றும் மீன் தவிர்ப்போம். உணவிலே ஏற்படுத்தும் மாற்றத்தின் பயனாகக் கிடைக்கும் பணத்தை உண்டியலில் சேகரிப்போம். அப்பணத்தை நித்திரவிளையில் செயல்படும் கருணை இல்ல குழந்தைகளுக்கு கொடுத்து உதவுவோம். இறுதியாக, அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே இத்தவக்காலத்தில் கடவுளின் வார்த்தையை பின்பற்றி நற்கருணை உட்கொண்டு நம் இதயத்தில் விசுவாசத்தையும் நம்பிக்கையும் அன்பையும் பெருகச் செய்வோம்.

எனது அன்பையும் செபங்களையும் வாக்களிக்கிறேன். எனது ஆசீரை உங்களுக்கு அளிக்கிறேன். எனக்காகவும் மறைமாவட்டத்திற்காகவும் செபியுங்கள்.

என்றும் ஈசோ மெசியாவில்



ஆயர் ஜார்ஜ் இராஜேந்திரன் SDB
தக்கலை மறைமாவட்டம்



குறிப்பு:- இவ்வாயர் திருமுகத்தை, 2018 பிப்ரவரி 18 ஆம் தேதி திருப்பலிக்கிடையே பங்குகளில் வாசிக்க வேண்டும்.